

Watercolour goal-setting

வாட்டர்கலர் இலக்கு அமைத்தல்

____/10

At the **end of each class**, please take time to write your goal for the next class. Your artwork will be marked based on your **technical drawing skills**, ability to **observe and paint realistically**, and how well you are creating a balanced, non-central composition with a **clear colour scheme**. Keep these criteria in mind when choosing your goal.

ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும், அடுத்த வகுப்பிற்கான உங்கள் இலக்கை எழுத நேரம் ஒதுக்குங்கள். உங்களின் தொழில்நுட்ப வரைதல் திறன், தத்ரூபமாக அவதானித்து வண்ணம் தீட்டும் திறன் மற்றும் தெளிவான வண்ணத் திட்டத்துடன் சமநிலையான, மையமற்ற கலைவையை எவ்வளவு சிறப்பாக உருவாக்குகிறீர்கள் என்பதன் அடிப்படையில் உங்கள் கலைப்படைப்பு குறிக்கப்படும். உங்கள் இலக்கைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த அளவுகோல்களை மனதில் கொள்ளுங்கள்.

Be specific: What parts of your drawing are you focusing on? What drawing skills do you need most to do this?

குறிப்பாக இருங்கள்: உங்கள் வரைபடத்தின் எந்தப் பகுதிகளில் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள்? இதைச் செய்ய உங்களுக்கு என்ன வரைதல் திறன்கள் அதிகம் தேவை?

- **What should be improved and where:**
எதை மேம்படுத்த வேண்டும், எங்கே: *"I should **darken** around **the flames**."*
"நான் தீப்பிழம்புகளைச் சுற்றி இருட்டாக வேண்டும்."
- **What should be improved and where:**
எதை மேம்படுத்த வேண்டும், எங்கே: *"I need to make the **water** in the back **less bright**"*
நான் பின்புறத்தில் உள்ள தண்ணீரை குறைந்த பிரகாசமாக மாற்ற வேண்டும்"
- **What can be added and where:**
எதைச் சேர்க்கலாம் மற்றும் எங்கே: *"Look at my photos to add **the shadows** in the **clouds**."*
"மேகங்களில் நிழல்களைச் சேர்க்க எனது புகைப்படங்களைப் பாருங்கள்."
- What you can do to **catch up:**
பிடிக்க நீங்கள் என்ன செய்யலாம்: *"I need to **bring a friend to work with me** at lunch tomorrow."*
"நாளை மதிய உணவின் போது என்னுடன் வேலை செய்ய ஒரு நண்பரை அழைத்து வர வேண்டும்."

- 1.
- 2.
- 3.
- 4.
- 5.
- 6.
- 7.
- 8.